16th March 1963]

திரு. கே. பி. பழனி : தேசிய சேமிப்புத் திட்டத்திற்கும், சிறு சேமிப்புத் திட்டத்திற்கும் ஏதாவது வித்தியாசம் உண்டா ?

கனம் திரு. எம். பக்தவத்சலம் : தேசிய சேமிப்புத் திட்டத்தின் ஒரு பகுதிதான் சிறு சேமிப்பு இயக்கம்.

திரு. சோ. ஆறுமுகம் : சிறு சேமிப்புத் திட்டத்திற்கென்று நியமிக்கப்பட்டிருக்கிற தாசில்தாருக்குச் சம்பளம் எந்த அளவில் கொடுக்கப்படுகிறது ? இந்தத் திட்டத்திற்கென்று வேலை செய்கின்ற பணிக்குத் தனியாக வாகன வசதி செய்து கொடுப்பதற்கு அரசாங்கம் முன்வருமா ?

கனம் திரு. எம். பக்தவத்சலம் : இவர்கள் ஒவ்வொருவருக்கும் ஜீப் கொடுப்பதென்றால் முடியாது. அவரவர்களுக்கு உரிய சம்பளம் அவரவர்களுக்கு வழங்கப்படும்.

சர்க்கார் ஏரிகள் (அறந்தாங்கி வட்டம்)

* **254 கேள்வி.—திரு. ஆ. துரையரசன் :** கனம் முதல் அமைச்சர் தயவு செய்து கீழ்க்கண்ட கேள்விக்குப் பதிலளிப்பாரா—

அறந்தாங்கி தாலுக்காவில் உள்ள சர்க்கார் ஏரி மராமத்து வேலைகளைப் பஞ்சாயத்து யூனியன்களிடம் ஒப்படைக்கும்படி அரசாங்கத்திற்கு மாவட்டக் கவுன்சில் தீர்மானம் வந்துள்ளதா ?

THE HON. SRI M. BHAKTAVATSALAM : No.

பெரியமூருக்குத் தனி பஞ்சாயத்து

* **255 கேள்வி.—திரு. கு. கோபால கவுண்டர் :** கனம் முதல் அமைச்சர் தயவு செய்து கீழ்க்கண்ட கேள்விக்குப் பதிலளிப்பாரா—

செஞ்சி தாலுக்கா, தேவதானம் பேட்டை பஞ்சாயத்திடமிருந்து பெரியமூர் கிராமத்திற்குத் தனி பஞ்சாயத்து பிரித்துக் கொடுக்க மகஜர் வந்துள்ளதா ? அதன்மேல் என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டது ?

THE HON. SRI M. BHAKTAVATSALAM : No such petition has been received.

SRI C. CHIRANJEEVULU NAIDU : Sir, is the Hon. Minister aware that there have been several applications for bifurcation of the existing panchayats in certain blocks and if so, is there any proposal under the consideration of the Government to bifurcate panchayats before elections are conducted to the panchayats?

THE HON. SRI M. BHAKTAVATSALAM : Sir, I would like to have notice. I have stated before that panchayats are not bifurcated in the middle of the term but when the General Elections are to be held, the delimitation of panchayats may be taken up for consideration.